



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க,
நிதி (திருத்த)ச் சட்டம்

[1984, மே மாதம் 2 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1984, மே மாதம் 4 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, நிதி (திருத்த)ச் சட்டம்

[1984, மே மாதம் 2 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ. ஒ.—29/82

1546

1963 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டம், 1984 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, நிதி (திருத்த)ச்
சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம்
இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான, 1963 ஆம் ஆண்டின்
11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் (இதனகத்துப் பின்னர் முதன்மைச்
சட்டவாக்கம் எனக் குறிப்பிடு செய்யப்படும்) 71 ஆம் பிரிவானது, அப்
பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்
படுகின்றது :—

1963 ஆம் ஆண்
டின் 11 ஆம்
இலக்கச் சட்
டத்தின் 71 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(அ) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியை உடனடுத்து பின்வரும்
புதிய பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்—

“(அஅ) அத்தகைய விண்ணப்பமானது—

(i) அத்தகைய வளவுகளின் மூலச் சொந்தக்காரருக்
கெதிராக நீதிமன்றமொன்றினால் பதியப்பட்ட
ஈட்டுத்தீர்வையொன்றை நிறைவேற்றுதல் வகை
யாக எத் தேதியன்று அத்தகைய வளவுகள் விற
கப்பட்டனவோ அத்தேதியிலிருந்து ; அல்லது

(ii) அத்தகைய வளவுகளின் மூலச் சொந்தக்காரரால்
(1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் அல்
லது (இ) என்னும் பந்தியில் குறிப்பிடு செய்யப்
பட்ட எவையேனும் சூழ்நிலைகளில் எத்தேதியன்று
அத்தகைய வளவுகள் கைமாற்றம் செய்யப்பட்
டனவோ அத்தேதியிலிருந்து ; அல்லது

(iii) ஓராம் உட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில் குறிப்பிடு
செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதி
முடிவடையும் தேதியிலிருந்து,

பத்தாண்டுகளுக்குள் செய்யப்பட்டிருந்தாலொழிய ;
அல்லது” ;

(ஆ) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை விட்டுவிடுவதன்மூல
மும் ; அத்துடன்

(இ) அவ்வுட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “பதினாயிரம் ரூபா
கொண்ட தொகையினை” என்னும் சொற்களுக்குப் பதிலாக,
“இருபத்தையாயிரம் ரூபா கொண்ட தொகையினை” என்னும்
சொற்களை இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 72 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

3. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச்சட்டவாக்கத் தின் 72 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், அதன் இறுதியில் பின்வருவனவற்றைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது :—

“சந்தேகங்களை நீக்குவதற்கென வளவொன்றின் வாடகைக் குடியிருப்பாளருக்கு, 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வாடகைச்சட்டத்தினாலும், 1970 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, வாடகைக் குடியிருப்பாளர் பாதுகாப்பு (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினாலும் அளிக்கப்பட்ட ஏதேனும் உரிமையானது, இவ்வுட்பிரிவின் கருத்தெல்லைக்குட்பட பாரபந்தமொன்றாகுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 76 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்துமூன்றாம் ஆண்டின் 16 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத் தின் 76 ஆம் பிரிவானது, இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக பின்வரும் பிரிவு இடப்படுகின்றது.

“இச்சட்டத்
தின் இப்பாகத்
தின் கீழ்
வங்கிக்குறித்
தாக்கப்பட்ட
வளவுகள்
தொடர்பிலான
நட்ட ஈடு.

76. (1) வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகள் தொடர்பில் இச்சட்டத்தின் இப்பாகத்தின் கீழ் செலுத்தப்படவேண்டிய நட்ட ஈட்டுத் தொகையானது—

(அ) அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கங்கட்டளை வெளியிடப்படுவதற்கு முன்னராக எவ்வாள் அதன் சொந்தக்காரராக இருந்தாரோ அவ்வாளினால் அத்தகைய வளவுகள் கொள்வனவு மூலம் கொள்ளப்பட்ட விடத்து, எந்த உள்ளபடியான பணத் தொகைக்கு அத்தகைய வளவுகள் அத்தகைய ஆளினால் கொள்வனவு செய்யப்பட்டனவோ அந்த உள்ளபடியான பணத்தொகையுடன் அதன்மீதான, நட்ட ஈட்டு நியாயசபையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கக்கூடியவாறான அத்தகைய வட்டியும் சேர்ந்த தொகையுடன் கூடியதாய் அத்துடன், அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற் கட்டளை வெளியிடப்படுவதற்கு முன்னராக அத்தகைய வளவுகளுக்கு, அத்தகைய வளவுகள் மீது அக்கறைகொண்ட எவரேனும் ஆளினால் செய்யப்பட்ட எவையேனும் பின்னரான சேர்ப்புக்களினதும் சீர்திருத்தங்களினதும் நியாயமான பெறுமதிக்குச் சமமான மேலதிக பணத் தொகையொன்றும் சேர்ந்த தொகை அல்லது

அத்தகைய வளவுகளின் சந்தைப் பெறுமதி என்னும் இவற்றுள் எது குறைந்ததோ அத்தொகையாதல் வேண்டும்;

(ஆ) அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக் கற் கட்டளை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னராக எவ்வாள் அதன் சொந்தக்காரராக இருந்தாரோ அவ்வாளினால் அத்தகைய வளவுகள் கொடையாக அல்லது மரபுரிமை வழியாகக் கொள்ளப்பட்டவிடத்து, அத்தகைய ஆளின் முன்னமைந்த உரித்தாளியினால் கொள்வனவு செய்யப்பட்ட உள்ளபடியான பணத்தொகையுடன் அதன்மீது நட்ட ஈட்டு நியாயசபையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கக் கூடியவாறான அத்தகைய வட்டியுடன்கூடிய தாய் அத்துடன், அத்தகைய கொள்வனவுக்கு அடுத்தும் அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற் கட்டளை வெளியிடப்படுவதற்கு முன்னராகவும் அத்தகைய வளவுகளுக்கு, அத்தகைய வளவுகள்மீது அக்கறை கொண்ட எவரேனும் ஆளினால் செய்யப்பட்ட எவையேனும் சேர்ப்புகளினதும் சீர்திருத்தங்களினதும் நியாயமான பெறுமதிக்குச் சமமான மேலதிக பணத்தொகையொன்றும் சேர்ந்த தொகை அல்லது அத்தகைய வளவுகளின் சந்தைப்பெறுமதி என்னும் இவற்றுள் எது குறைவானதோ அத்தொகையாதல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் இப்பாகத்தின்கீழ் வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகளுக்கு 71 ஆம் பிரிவின் (2அ) என்னும் உட்பிரிவின்கீழ் அத்தகைய வளவுகளின் சொந்தக்காரருக்கு அனுப்பப்பட்ட அறிவித்தலின் தேதியன்று தொடங்கி அத்தகைய வளவுகள் தொடர்பிலான உரித்தாக்கற் கட்டளை வெளியிடப்படும் தேதியன்று முடிவடைவதான காலப்பகுதியின் போது ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தவிடத்து, நட்ட ஈட்டு நியாயசபையானது, அத்தகைய சேதத்தின் தொகையை மதிப்பிடு செய்வதற்கும் அவ்வாறு மதிப்பிடு செய்யப்பட்ட தொகையை அத்தகைய வளவுகள் தொடர்பில் செலுத்தற்பாலான நட்ட ஈட்டிலிருந்து எதிரீடாகக் கழிப்பதற்கும் தத்துவமுடையதாதல் வேண்டும்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 85அ என்
னும் புதிய
பிரிவை உட்
புகுத்துதல்.

5. பின்வரும் புதிய பிரிவானது 85 ஆம் பிரிவை உடனடுத்து இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் 85அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“நட்ட ஈட்டு
நியாயசபை
யின் கூட்டங்
களுடன்
தொடர்புபட்ட,
இச்சட்டத்தின்
கீழான
தவறுகள்.

85அ. (1) எவரேனுமான்—

(அ) நட்ட ஈட்டு நியாயசபையை அல்லது நட்ட ஈட்டு நியாயசபையின் உறுப்பினர்களை, நட்ட ஈட்டு நியாயசபையின் ஏதேனும் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது அல்லது முடிவடைந்த பின்னர் மதிப்புக்கெடுக்கின்ற விடத்து; அல்லது

(ஆ) நட்ட ஈட்டு நியாயசபையின் சட்டமுறையான செயல்முறைமையுடன் தலையிடுகின்றவிடத்து; அல்லது

(இ) இச்சட்டத்தின்கீழ் நட்ட ஈட்டு நியாயசபையினால் நடாத்தப்படும் ஏதேனும் கூட்டத்தின் போது—

(i) நட்ட ஈட்டு நியாயசபையின் அபிப்பிராயத்தின்படி, நியாயமெனப்படும் காரணம் இன்றி, அத்தகைய நியாயசபையின் முன்னர், அத்தகைய நியாயசபையினால் விடுக்கப்பட்ட ஏதேனும் அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் தோன்றுவதற்குத் தவறுகின்றவிடத்து; அல்லது

(ii) சத்தியஞ் செய்ய மறுத்தல் அல்லது முறைப்படி சத்தியஞ் செய்திருந்து, நட்ட ஈட்டு நியாயசபையின் அபிப்பிராயப்படி நியாயமெனப்படும் காரணம் இன்றி அவரிடம் கேட்கப்பட்ட ஏதேனும் வினாவுக்கு பதிலளிக்க மறுக்கின்றவிடத்து, அல்லது பதிலளிக்கத் தவறுகின்றவிடத்து; அல்லது

(iii) நட்ட ஈட்டு நியாயசபையின் அபிப்பிராயப்படி நியாயமெனப்படும் காரணம் இன்றி, அவரது உடமையில் அல்லது தத்துவத்தில் இருப்பதும் அத்தகைய நியாயசபையின் அபிப்பிராயப்படி, இச்சட்டத்தின் இப்பாகத்தின்கீழ் வங்கிக்கு உரித்தாக்கப்பட்ட எவையேனும் வளவுகள் தொடர்பில் செலுத்தப்படப் பாலனவான ஏதேனும் நட்ட ஈட்டுத் தொகையினைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருப்பதுமான, ஏதேனும் ஆவணத்தை அல்லது வேறு பொருளை அத்தகைய நியாயசபைக்குச் சமர்ப்பிக்கும்

பித்துக் காட்டுவதற்கு மறுக்கின்ற
விடத்து அல்லது தவறுகின்றவிடத்து,

அத்தகைய ஆள், நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்தை அவமதித்த தவறுக்கு அல்லது அதனை மதிப்புக் கெடுத்த தவறுக்குக் குற்றவாளியாதல் வேண்டும்.

(2) ஆளொருவர், நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்துக்கு எதிராக அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும்வகையில், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிட்டு செய்யப்பட்ட ஏதேனும் அவமதிப்புத் தவறைப் புரிந்துள்ளாரென அது தீர்மானிக்கின்றவிடத்து, அத்தகைய தீர்மானத்தை எடுத்துக்கூறும் சான்றிதழொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதன் செயலாளரால் அனுப்பிவைக்கச் செய்யலாம்; அத்தகைய ஒவ்வொரு சான்றிதழும் நட்ட ஈட்டு நியாயசபையின் தவிசாளரால் கையொப்பமிடப்படுதல் வேண்டும்.

(3) இதன்கீழுள்ள (5) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறாக கணிப்பிலெடுத்தல் பொருத்தமானதென மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதும் அவமதிப்புத் தவறொன்றின் தண்டனைகள் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில், (2) ஆம் உட்பிரிவின்கீழ் கையொப்பமிடப்பட்டு அந்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சான்றிதழொன்றாகக் கொள்ளப்படும் ஏதேனும் ஆவணம்—

(அ) அதற்கு முன்னுனது எண்பிக்கப்பட்டாலோழிய மேலும் எண்பிப்பு இல்லாமலே சான்றாகப் பெற்றுக்கொள்ளப்படுதலும் அத்தகைய சான்றிதழாகக் கருதப்படுதலும் வேண்டும்; அத்துடன்

(ஆ) அதில் தரப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கான சான்றாதலும் அத்தகைய தீர்மானமானது நட்ட ஈட்டு நியாயசபையினால் செய்யப்பட்டதென்பதற்கான முடிவான சான்றாதலும் வேண்டும்.

(4) நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்தை அவமதிக்கும் அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும், சார்த்தப்பட்ட ஏதேனும் தவறின் தண்டனைக்கென இதன்கீழுள்ள (5) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு எடுக்கப்படும் எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் அத்தகைய நியாயசபையின் உறுப்பினரொவரும் அவரது சொந்தச் சம்மதமின்றி, சாட்சியொருவராக கட்டளைவிட்டழைக்கப்படுதலோ விசாரிக்கப்படுதலோ ஆகாது.

(5) நட்ட ஈட்டு நியாயசபையின் அதிகாரத்துக்கு எதிராகப் புரியப்பட்ட அவமதிப்புத் தவறெவ்வொன்றும் அல்லது அதனை மதிப்புக்கெடுக்கும் தவறெவ்வொன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படற்பாலதாகத் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 88 ஆம்
பிரிவை
மாற்றீடு
செய்தல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 88 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ்செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“ வங்கி 71
ஆம் பிரிவின்
கீழான விண்
ணப்பதாரர்
நட்ட ஈட்டு.
உரிமை
கோருநர்கள்
ஆகியோர் தம்
திறம் கூறு
வதற்குச்
சந்தர்ப்ப
மளித்தல்.

88. நட்ட ஈட்டுக்குரிய அளிப்பொன்றுக்கான ஆற்றப்படுத்துகையொன்று நட்ட ஈட்டு நியாயசபைக்குச் செய்யப்பட்டுள்ளவிடத்து, நியாயசபையானது அளிப்பொன்றை ஆக்குவதற்கு முன்னராக, வங்கிக்கும் அந்த ஆற்றப்படுத்துகை எந்த வளவுகளுடன் தொடர்புடையதாயுள்ளதோ அந்த வளவுகளைக் கொள்வதற்கென 71 ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பத்தைச் செய்த ஆளுக்கும் நட்ட ஈட்டு உரிமைக் கோரிக்கையொன்றைச் செய்த ஒவ்வோர் ஆளுக்கும், ஒன்றில் நேரடியாக அல்லது அதன்சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட முகவரொருவர்மூலம் தம் திறம் கூறுவதற்குச் சந்தர்ப்பமொன்றை வழங்குதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 91 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 91 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மீள இலக்கமிடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்து பின்வரும் உட்பிரிவுகளை உட்புகுத்துவதன் மூலமும் :—

“(2) வாடகையாகச் செல்மதியாகவிருப்பனவான எவையேனும் அரையாண்டுக் கொடுப்பனவுகளைச் செய்வதில் தவறுகையொன்று செய்யப்படுகின்றவிடத்து, அத்தவறுகையானது, செலுத்தப்படாதிருக்கும் அரையாண்டுக் கொடுப்பனவுகள் முழு வனவும் தொடர்பில் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், வங்கியின் தவிசாளரானவர், அத்தகைய வளவுகளை விற்பதற்கென ஆளெவருக்கும் அவர் எழுத்தில் அதிகாரமளிப்புச் செய்த தேதியின் பின்னரான இருபத்தொரு நாட்களுக்குக் குறையாத எந்நேரத்திலும் அத்தகைய வளவுகளை விற்பதற்கும், செலுத்தப்படாதுள்ள அரையாண்டுக் கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் அவற்றின்மீதான வட்டியுடனும், விற்பனையை விளம்பரப்படுத்துவதற்கான செலவுடனும் அவ்வளவுகளின் விற்பனையுடன் தொடர்புபட்ட ஏனைய இடைநேர் விளைவான செலவுகளுடனும் சேர்த்து அறவிடுவதற்கும் அவ்வாளுக்கு எழுத்தில் அதிகாரமளிக்கலாம்.

(3) இரண்டாம் உட்பிரிவின்கீழான அதிகாரமளிப்பொன்றி னைப் பின்பற்றி எவையேனும் வளவுகள் விற்பனை செய்யப்படு மிடத்து வங்கியின் தவிசாளர் கொள்வனவுகாரருக்கு விற்பனைச் சான்றிதழொன்றைக் கையொப்பமிட்டு வழங்குதல் வேண்டுமென் பதுடன், அதன்மீது, அவ்வளவுகளின் சொந்தக்காரரது உரித்து, கொள்வனவுகாரருக்கு உரித்தாதலும் வேண்டும்; அத்துடன், தவிசாளர், வங்கியால் முற்பணமாகக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணங்களையும் அவற்றின்மீதான வட்டியையும் அறவிடற்பாலன வான வேறு செலவுகளையும் விற்று வரவுகளிலிருந்து கழித்தபின் னர், மேன்மிகை ஏதேனும்ருப்பின், அதிலிருந்து அறவிடாடி யாக் கடன் என்ற வகையிலும் ஐயத்துக்கு இடமான கடன் என்ற வகையிலும் எதிர்பாராச் செலவு நிதியமொன்றுக்கு வரவு வைக்கப்படுவதற்காகப் பத்து சத வீதத்தைக் கழித்தபின்னர் மீதியை விண்ணப்பதாரருக்குச் செலுத்துதல் வேண்டும்.

(4) இரண்டாம் உட்பிரிவின்கீழான அதிகாரமளிப்பொன் றினைப் பின்பற்றி விற்பனை செய்யப்பட்ட எவையேனும் வளவு களின் கொள்வனவுக்காரர், அவ்வளவுகள் எந்த இடத்தில் அமைந்திருக்கின்றனவோ அந்த இடத்தின்மீது நியாயாதிக்கத் தைக் கொண்டிருப்பதான மாவட்ட நீதிமன்றத்துக்கு விண்ணப் பம் செய்யப்படுவதன்மீதும், (3) ஆம் உட்பிரிவின்கீழ் அவ்வளவு கள் தொடர்பில் வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழ் சமர்ப்பிக் கப்படுவதன்மீதும் அவ்வளவுகளின் உடைமையை ஒப்படைப்ப தற்கான கட்டளையொன்றைப் பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும்.

(5) நான்காம் உட்பிரிவின்கீழான ஒவ்வொரு விண்ணப்ப மும், 101 ஆம் அத்தியாயமான குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடு களுக்கு இணங்க சுருக்கமுறை நடவடிக்கைமுறை வழியாகச் செய்யப்படுதலும், கையாண்டு முடிக்கப்படுதலும் வேண்டும்.”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 98 ஆம் பிரிவு இத்தால் பின்வரு மாறு திருத்தப்படுகின்றது:—

முதன்மைச் சட்டவாக்கத் தின் 98 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(அ) “வியாபாரத்தல வளவுகள்” என்பதன் வரைவிலக்கணத்துக்குப் பதிலாக பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலமும்:—

“வியாபாரத்தல வளவுகள்” என்பது, வியாபார நோக்கங் களுக்கென முழுமையாகவும் பிரதானமாகவும் பயன்படுத்தப் படும் எவையேனும் வளவுகள் எனப் பொருளாகும்; அத்துடன்

(ஆ) “அக்கறை கொண்டிருந்த ஆள்” என்பதன் வரைவிலக் கணத்தை உடனடுத்து, பின்வரும் வரைவிலக்கணத்தை உட் புகுத்துவதன் மூலமும்—

“வளவுகள்” என்பது, கட்டிடங்களுடன் சேர்ந்த அல்லது கட்டிடங்கள் அல்லாத ஏதேனும் காணி எனப் பொருளாகும்.”.